

இலங்கை கணக்காளர் சேவையின் III ஆம் தரத்துடைய அலுவலர்களை இலங்கை கணக்காளர் சேவையின் II ஆம் தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்

01). அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் கீழ்க் குறிப்பிடப்படும் ஆவணங்களின் பிரதிகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

- நியமன கடிதத்தின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
- சேவையில் நிரந்தரப்படுத்தப்பட்ட கடிதத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- முதலாம் வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்த அல்லது விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் சகல கடிதங்களினதும் சான்றுப்படுத்திய பிரதிகள் (விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்யும் போது பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட திகதியை குறிப்பிடவும்)
- 2014.01.21 ஆம் திகதி பொது நிர்வாக சுற்றரிக்கை 01/2014 மற்றும் 2017.10.17 ஆம் திகதி பொது நிர்வாக சுற்றரிக்கை கடித இல. 06/2017 இன் பிரகாரம் (சிங்களம்/தமிழ்) பரீட்சையில் சித்தியடைந்து விடுவிக்கப்பட்ட கடிதத்தின் சான்றுப்படுத்திய பிரதிகள்
- இரண்டாம் வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்த அல்லது விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் சகல கடிதங்களினதும் சான்றுப்படுத்திய பிரதிகள் (விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்யும் போது பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட திகதியை குறிப்பிடவும்)
- இணைந்த மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் (ஆங்கிலம்) சித்தியடைந்த மற்றும் விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் சகல கடிதங்களினதும் சான்றுப்படுத்திய பிரதிகள்
- தேசிய அடையாள அட்டையின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி

02). விண்ணப்பப்படிவப் பிரதியை திணைக்களத் தலைவர் மற்றும் அமைச்சின் செயலாளரினால் உரிய வகையில் சிபாரிசு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.